

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, DECEMBER 7, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 8th day of November, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Welive in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified plans :—

I.

A block of land comprising the following :—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
134	Polgaswilehena, Mapanapolahena, Panwiledeniyehena, Olimullehena, Talapathena, Miriswelahena, Mahadeniyehena, and Pillehena	464	0	0
135	Ihalamapanakumbura	0	1	3
136	Mapanapoladeniya	0	0	22
137	Panwilahenedeniya	13	3	10
138	Miriswelahenedeniya	0	1	35
139	Do.	6	3	30
140	Pahalamiriswilehena	1	2	17
143	Olimulledeniya	0	1	22
144	Mahadeniya	7	0	10
145	Talpathenedeniya	5	1	30
		500	0	19

on sheets O $\frac{14}{7, 15}$, O $\frac{14}{8, 16}$, O $\frac{14}{23, 31}$, O $\frac{14}{24, 32}$: on the north by the Kadaindola, Wattehena claimed by Mr. C. J. R. Le Mesurier ; on the east by Tunmodarahena belonging to Crown, the Millawa-ela, Olimullewatta or Olimullehena claimed by Vidana Patiranaage Don Davit, the Millawe-ela ; on the south by the Talapatdeniyadola, Paragahadeniyahena belonging to Crown, Pansalawatta belonging to the Welive temple, Potuwila belonging to Vidana Patiranaage Dondiris, Pillehena planted with citronella and claimed by D. D. Abeywikrama and others, Pillehenewatta belonging to ditto, Kalugalakumbura belonging to Vidanapatiranaage Adrian and others, Kalugalawatta belonging to ditto, Kapatenuma belonging to ditto, Kapatenumekoratuwa belonging to ditto ; on the west by Udakumbura belonging to Vidana Patiranaage Don Bastian and others, Hillessegedarahena belonging to Crown, the Miriswelahenedola, the Polgaswiledola, Gulanaahena belonging to Crown, the Puhulhenedola, the Uruwandola.

විෂි 1900 ක්වූ නොවැම්බර් මස 8 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් වෂි 1897 කේ නොම්මර 1 කේ ආඥාපණයේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්තේශ්වේ මාතර කන්තෝරුවේදී උත්තාන්තේශ්වේ ඉදිරිපිටට ඇවිත් පෙන්වීමට එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොගෙදුනොත්, එකී විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්තේශ්වේ වෂි 1897 කේ නොම්මර 1 කේ ආඥාපණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එකී ඉඩම් එක්කෝ එකීන් අයිතිවාසිකමක් ගෙණ හැරදක්වන්නට නොගෙදුන සෑම ඉඩම් රජසන්තක ඉඩම් හැරියට උත්තාන්තේශ්වේ අත්පත ඇති ලියවිල්ලකින් උත්තාන්තේශ්වේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙහිින් දැනගත යුතුයි.

ජේ. පී. ලුවිස්,
විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්තේශ්වේ.

ඉඩම්වල නොරතුරු.


දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවත්තෝරලේ වැලිවේ යන ගම පිහිටා තිබෙන මීට අමුණාපු සහතික සිතියම්වල පෙන්නෙන මෙහි පහත දක්වන බිම්කවිටි, එනම් :—

I.

O $\frac{14}{7, 15}$, O $\frac{14}{8, 16}$, O $\frac{14}{23, 31}$ සහ O $\frac{14}{24, 32}$ සිතියම් පත්‍රවලට අඩංගු මෙහි පහත දක්වන බිම්කවිටි ඇතුළුව ඉඩම් :—

ඉඩම්කවිටියේ නොම්මරය.		ඉඩමේ නම.	මහත. අ. රු. ප.	බිම්කවිටියේ නොම්මරය.		ඉඩමේ නම.	මහත. අ. රු. ප.			
134	...	පොල්ගස්විලේගේනද, මාපණපොල ගේනද, පන්විලේ දෙහියේගේනද, බලිමුල්ලේගේනද, තල්පත්ගේනද, මිරිස්වෙලගේනද, මහදෙහියේ ගේනද, පිල්ලේගේනද	464	0	0	139	මිරිස්වෙලගේනේදෙහිය	6	3	30
135	...	ඉහලමාපණකුඹුර	0	1	3	140	පහල මිරිස්විලේගේන	1	2	17
136	...	මාපණපොලදෙහිය...	0	0	22	143	බලිමුල්ලේදෙහිය	0	1	22
137	...	පණවිලගේනේදෙහිය	13	3	10	144	මහදෙහිය	7	0	10
138	...	මිරිස්වෙලගේනේ දෙහිය	0	1	35	145	තල්පත්ගේනේදෙහිය	5	1	30
					මුළු බිම්කරම			500	0	19

கே தொன் பலகியனும் சிலபேர்களுக்குமுடைய உடகும்புர, அரசாட்சிக்குள்ள கிலெஸ்ஸேகெ தறகேன, மிரிஸ்வெலகேனேதொல, பொல்கஸ்விலேதொல, அரசாட்சிக்குள்ள குலனேகேன புகுள்கேனேதொல, ஊறுவன்தொல,



Lot.	Situation : Weliwe village in Palle pattu of Morowak korale.	Extent.
	Name of Land.	A. R. P.
134	Polgaswilehena, Mapanapolahena, Panwiladeniyehena, Olimullehena, Talapathena, Miriswelahena, Mahadeniyehena, and Pillehena	464 0 0
135	Ihalamapanapolakumbura	0 1 3
136	Mapanapoladeniya	0 0 22
137	Panwilahenedeniya	13 3 10
138	Miriswelahenedeniya	0 1 35
139	Do.	6 3 30
140	Pahalamiriswilahena	1 2 17
143	Olimulledeniya	0 1 22
144	Mahadeniya	7 0 10
145	Talpathenedeniya	5 1 30
		<u>500 0 19</u>

Surveyor-General's Office, Colombo, June 14, 1900. Sheets O $\frac{14}{7, 15}$, O $\frac{14}{8, 16}$, O $\frac{14}{23, 31}$, and O $\frac{14}{24, 32}$ R. STANSER TEMPLETON, for Surveyor-General.

Description of Boundaries of the Block comprising lots Nos. 134, 135, 136, 137, 138, 139, 140, 143, 144, and 145.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	Kadaindola	10	Pillehena
2	Chenas	11	Pillehenawatta
3	Chenas	12	Kalugalakumbura
4	Millawe-ela	13	Kalugalawatta
5	Olimullewatta	14	Kapatenumekoratuwa
6	Talpatdeniyadola	15	Chenas
7	Paragahadeniyehena	16	Miriswelahenedola
8	Pansalawatta	17	Puhulhenedola
9	Paddy field	18	Uruwandola


II.

Lot 158 on sheet O $\frac{14}{23, 31}$, called or known as Lindagawahena, in extent 17 acres and 12 perches, and bounded as follows on the north by Lindagawakumbura belonging to Vidana Patiranage Don Arnolis and others; on the east by Lindagawakumbura belonging to Vidana Patiranage Don Arnolis and others, Ulugodagedarawatta belonging to Vidana Patiranage Don Bastian and others; on the south by the Etakeledola, Bimbirigaswatta belonging to Vidana Patiranage Dondiris and others, Henawalahena belonging to Crown.

අක්කර 17කුත් පර්ච්ස් 12ක් කිමිතරම ඇති සාමාන්‍යවසරයෙන් ලිදගාවාගේන කියන නොහොත් ඒ නමින් දැනගත් නිවෙත O $\frac{14}{23, 31}$ සිතියම් පත්‍රයේ 158. වෙති කිමිකවිවිතට මාසිම්, උතුරට—විදුනපතිරණගේ දෙන්න අර්නෝලිස්ට සහ තවත් අතවළුන්ට අසිති ලිදගාවා කුඹුරද; නැගෙනහිරට එම අතවළුන්ට අසිති ලිදගාවා කුඹුරද, විදුනපතිරණගේ දෙන්න බස්නියන්ට සහ තවත් අතවළුන්ට අසිති උච්චොඩගෙදර වන්නද; දකුණට ඇටකලේ දෙලද, විදුන පතිරණගේ දෙන්න බස්නියන්ට සහ තවත් අතවළුන්ට අසිති කිමිතිරගස් වන්නද; බස්නාගුරට විදුනපතිරණගේ දෙන්නදිරිස්ට සහ තවත් අතවළුන්ට අසිති හෙනවල කුඹුරද, රජසන්නක හේනවල හේනද.

O $\frac{14}{23, 31}$ අඟවුකුකදතාසියිල් 158 ම් මුලකුක තුන්දම් ගින්නකාවාකේන යෙණුරු පොත වාය්ස් සොලබ්බට්ටිකිර අල්ලත අර්ථයට්ටිකිර 17 ඉකුකර් 12 පර්සස් විසාලමුණ්ණතු, මුතන් ගලකෙයා වතු :—

වැදකු-විතානපත්තිරනකේ තොන් අර්නෝලිසම් සිලපේරණුකුමුදාය ගින්නකාවා කුමුපුර; කිමුකු-මේර්සොලවිවකරුකුදාය ගින්නකාවාකුමුපුර, විතානපත්තිරනකේ තොන් පස්නියනුම් සිලපේරණුකුමුදාය උරුකොදකෙතරවත්ත; තෙරු-උද්දකලේතොල, විතානපත්තිරනකේ තොන් පස්නියනුම් සිලපේරණුකුමුදාය පිම්පිරිකස්වත්ත; මේරු-විතානපත්තිරනකේ තොන් කිරිසම් සිලපේරණුකුමුදාය කේනවලකුමුපුර, අරසාදිකුකුණු කේනවලකුමුපුර.



Situation : Welive village in Palle pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
158	Lindagawahena	17 0 12

Surveyor-General's Office,
Colombo, June 14, 1900.

R. STANSER TEMPLETON,
for Surveyor-General.

Sheet O $\frac{14}{23, 31}$